

# Heb

## Chapter 2

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1 Δὲ τοῦτο, δὲ ἡερσοτερωδ προοσέχειν ἡμῶς τοῖς ἄκουσθεῖσιν,  
மூலமாய் இதற்காய் வேண்டும் அதிகமாய் கவனிக்க நாம் - கேட்டவற்றை  
[G1223](#) [G3778](#) [G1163](#) [G4057](#) [G4337](#) [G1473](#) [G3588](#) [G0191](#)

μὴ ὀροθεῖσιν παρὰρῶμεν.  
ஒருபோதும் எப்போதாவது வழிந்தோடுவோம்  
[G3361](#) [G4219](#) [G3901](#)

எனவே, நாம் கேட்டவைகளைவிட்டு விலகாமல் இருக்க, அவைகளை அதிக கவனமாகக் கவனிக்கவேண்டும்.

2 εἰ γὰρ ὁ, δὲ ἄγγελος λαληθεὶς λόγος, ἐγένετο  
எனவே ஏனெனில் - மூலமாய் தூதர்களால் பேசப்பட்ட வசனம் ஆயிற்று  
[G1487](#) [G1063](#) [G3588](#) [G1223](#) [G0032](#) [G2980](#) [G3056](#) [G1096](#)

βέβαιος, καὶ πᾶσα παρὰβασὶς καὶ παρακοῆ ἔλαβεν ἔνδικον  
உறுதியானது மேலும் எல்லா மீறுதலும் மேலும் கீழ்ப்படியாமையும் பெற்றது நீதியான  
[G0949](#) [G2532](#) [G3956](#) [G3847](#) [G2532](#) [G3876](#) [G2983](#) [G1738](#)

μσθαποδοσῶν,  
பிரதிபலனை  
[G3405](#)

ஏனென்றால், தேவதூதர்கள் மூலமாகச் சொல்லப்பட்ட வசனத்திற்கு எதிரான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமையும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

3 πῶς ἡμεῖς ἐκφουξόμεθα τηλικαύτης ἀμελήσαντες σωτηρίας? -- ἦτις  
எவ்வாறு நாம் தப்புவோம் அத்தகைய அலட்சியம்-செய்து இரட்சிப்பை? - எது  
[G4459](#) [G1473](#) [G1628](#) [G5082](#) [G0272](#) [G4991](#) [G3748](#)

ἀρχὴν λαβοῦσα, λαλεῖσθαι δὲ τοῦ Κυρίου, ὑπὸ τῶν  
ஆதியில் பெற்றது பேசப்பட்டது மூலமாய் - ஆண்டவரினால் -இனால் -  
[G0746](#) [G2983](#) [G2980](#) [G1223](#) [G3588](#) [G2962](#) [G5259](#) [G3588](#)

ἄκουσάντων, εἰς ἡμῶς ἔβειβாயθη;  
கேட்டவர்களால் -க்கு நமக்கு உறுதிப்படுத்தப்பட்டது  
[G0191](#) [G1519](#) [G1473](#) [G0950](#)

முதலாவது கர்த்தர் மூலமாக அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடம் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,

4 συνεπιμαρτυροῦντος τοῦ Θεοῦ σημεῖος τε καὶ  
உடன்-சாட்சியம்-கொடுக்கிறவராய் - தேவன் அடையாளங்களாலும் -யும் மேலும்  
[G4901](#) [G3588](#) [G2316](#) [G4592](#) [G5037](#) [G2532](#)

τέρασιν, καὶ ποικίλαις δυνάμεσιν, καὶ Πνεύματος Ἁγίου  
அற்புதங்களாலும் மேலும் பலவிதமான வல்லமைகளாலும் மேலும் ஆவியின் பரிசுத்த  
[G5059](#) [G2532](#) [G4164](#) [G1411](#) [G2532](#) [G4151](#) [G0040](#)

μεισμοῖς, κατὰ τὴν αὐτοῦ θέλησιν.  
பங்கீடுகளாலும் -படி - அவருடைய சித்தத்தின்-படி  
[G3311](#) [G2596](#) [G3588](#) [G0846](#) [G2308](#)

அற்புதங்களினாலும், அதிசயங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய விருப்பத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன்தாமே சாட்சி கொடுத்ததுமாக இருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலை இல்லாமல் இருப்போம் என்றால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.

5	Ὅ	γὰρ	ἀγγέλοις	ὑπέταξεν	τῆν	οἰκουμένην	τῆν
	இல்லை	ஏனெனில்	தூதர்களுக்கு	கீழ்ப்படுத்தினார்	-	உலகத்தை	-
	<a href="#">G3756</a>	<a href="#">G1063</a>	<a href="#">G0032</a>	<a href="#">G5293</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3625</a>	<a href="#">G3588</a>
	μέλλουσιν,	περὶ	ἧς	λαλοῦμεν;			
	வரபோகிற	-குறித்து	எதை	பேசுகிறோம்			
	<a href="#">G3195</a>	<a href="#">G4012</a>	<a href="#">G3739</a>	<a href="#">G2980</a>			

இனிவரும் உலகத்தைப்பற்றிப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.

6	διεμαρτύρατο	δὲ	παὸς	τις,	λέγων,	τί	
	சாட்சியம்-கொடுத்தார்	ஆனால்	எங்கோ	ஒருவன்	சொல்கிறவனாய்	என்ன	
	<a href="#">G1263</a>	<a href="#">G1161</a>	<a href="#">G4225</a>	<a href="#">G5100</a>	<a href="#">G3004</a>	<a href="#">G5101</a>	
	ἐστὶν	ἄνθρωπος,	ὅτι	μυνησκη	αὐτοῖ,	ἦ	πῶς
	இருக்கிறான்	மனிதன்	என்றால்	நினைக்கிறாய்	அவனை	அல்லது	குமாரன்
	<a href="#">G1510</a>	<a href="#">G0444</a>	<a href="#">G3754</a>	<a href="#">G3403</a>	<a href="#">G0846</a>	<a href="#">G2228</a>	<a href="#">G5207</a>
	ἄνθρωπος,	ὅτι	ἐπισκεπτή	αὐτόν?			
	மனிதனின்	என்றால்	விசாரிக்கிறாய்	அவனை?			
	<a href="#">G0444</a>	<a href="#">G3754</a>	<a href="#">G1980</a>	<a href="#">G0846</a>			

ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனிதனை நீர் நினைக்கிறதற்கும், மனிதனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?

7	ἤλαττωσα	αὐτόν,	βραχὺ	τι	παρ'	ἀγγέλους;	δόξῃ	καὶ
	தாழ்த்தினாய்	அவனை	சற்றே	சிறிது	-விட	தூதர்களைவிட	மகிமையினால்	மேலும்
	<a href="#">G1642</a>	<a href="#">G0846</a>	<a href="#">G1024</a>	<a href="#">G5100</a>	<a href="#">G3844</a>	<a href="#">G0032</a>	<a href="#">G1391</a>	<a href="#">G2532</a>
	τιμῇ,	ἐστειφύωσα	αὐτόν,	(καὶ	κατέστησα	αὐτόν	ἐπὶ	τὰ
	கனமாய்	மகுடம்-சூட்டினாய்	அவனை	(மேலும்	நியமித்தாய்	அவனை	-மேல்	-
	<a href="#">G5092</a>	<a href="#">G4737</a>	<a href="#">G0846</a>	<a href="#">G2532</a>	<a href="#">G2525</a>	<a href="#">G0846</a>	<a href="#">G1909</a>	<a href="#">G3588</a>
	ἔργα	τῶν	χερῶν	σου);				
	கிரியைகளின்	-	கரங்களின்	உன்னுடைய)				
	<a href="#">G2041</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5495</a>	<a href="#">G4771</a>				

அவனை தேவதூதர்களைவிட கொஞ்சம் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கைகளின் செயல்களின்மீது அவனை அதிகாரியாக வைத்து, எல்லாவற்றையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான்.

8	πάντα	ὑπέταξεν	ὑποκάτω	τῶν	παδῶν	αὐτοῖ.	ἐν	
	எல்லாவற்றையும்	கீழ்ப்படுத்தினாய்	கீழே	-	பாதங்களின்	அவருடைய	-இல்	
	<a href="#">G3956</a>	<a href="#">G5293</a>	<a href="#">G5270</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4228</a>	<a href="#">G0846</a>	<a href="#">G1722</a>	
	τῷ	γὰρ	ὑποτάξαι	αὐτῷ	τὰ	πάντα,	ὁδὸν	ἀφ᾿ἧκεν
	-	ஏனெனில்	கீழ்ப்படுத்துவதில்	அவருக்கு	-	எல்லாவற்றையும்	ஒன்றும்	விட்டார்
	<a href="#">G3588</a>	<a href="#">G1063</a>	<a href="#">G5293</a>	<a href="#">G0846</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3956</a>	<a href="#">G3762</a>	<a href="#">G0863</a>
	αὐτῷ	ὑποτάκτων.	ὑῖν	δὲ,	ὁπάω	ὁρῶμεν	αὐτῷ	τὰ
	அவருக்கு	கீழ்ப்படியாததை	இப்போது	ஆனால்	இன்னும்	காணுகிறோம்	அவருக்கு	-
	<a href="#">G0846</a>	<a href="#">G0506</a>	<a href="#">G3568</a>	<a href="#">G1161</a>	<a href="#">G3768</a>	<a href="#">G3708</a>	<a href="#">G0846</a>	<a href="#">G3588</a>
	πάντα	ὑποταγμένα.						
	எல்லாவற்றையும்	கீழ்ப்படுத்தப்பட்டதை						
	<a href="#">G3956</a>	<a href="#">G5293</a>						

எல்லாவற்றையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற காரியத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றும் இல்லை; ஆனால், இன்னும் எல்லாம் அவனுக்கு கீழ்ப்பட்டிருப்பதைக் காணமுடியவில்லை.

- 9 τὸν δὲ βραχὺ τὴν παρ' ἀγγέλους, ἠλαττωμένον, βλέπομεν,  
- ஆனால் சற்றே சிறிது -விட தூதர்களைவிட தாழ்த்தப்பட்டவரை காணுகிறோம்  
[G3588](#) [G1161](#) [G1024](#) [G5100](#) [G3844](#) [G0032](#) [G1642](#) [G0991](#)
- Ἰησοῦν, δὲ τὸ πάθιμα τοῦ θανάτου, δόξην καὶ  
இயேசுவை மூலமாய் - பாடுகளின் - மரணத்தின் மகிமையினால் மேலும்  
[G2424](#) [G1223](#) [G3588](#) [G3804](#) [G3588](#) [G2288](#) [G1391](#) [G2532](#)
- τυμῆν ἐστεφανωμένον; ὁὖτως χάρτι Θεοῦ, ὑπερ-  
கனமாய் மகுடம்-சூட்டப்பட்டவரை எவ்வாறு கிருபையினால் தேவனுடைய -க்காக  
[G5092](#) [G4737](#) [G3704](#) [G5485](#) [G2316](#) [G5228](#)
- παντὸς γερσῆται θανάτου.  
எல்லோருக்குமாய் சுவைப்பார் மரணத்தை  
[G3956](#) [G1089](#) [G2288](#)

என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்க தேவதூதர்களைவிட கொஞ்சம் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைப் பார்க்கிறோம்.

- 10 Ἔπειτα γὰρ αὐτῷ, δὲ ὅν τὰ πάντα, καὶ  
தகுதியாயிருந்தது ஏனெனில் அவருக்கு மூலமாய் எவரால் - எல்லாவும் மேலும்  
[G4241](#) [G1063](#) [G0846](#) [G1223](#) [G3739](#) [G3588](#) [G3956](#) [G2532](#)
- δὲ οὕτως τὰ πάντα, πολλοὺς ὑἱοὺς εἰς δόξαν  
மூலமாய் எவரால் - எல்லாவும் அநேக குமாரர்களை -க்கு மகிமைக்கு  
[G1223](#) [G3739](#) [G3588](#) [G3956](#) [G4183](#) [G5207](#) [G1519](#) [G1391](#)
- ἀγαγόντα, τὸν ἀρχηγὸν τῆς σωτηρίας αὐτῶν, δὲ  
கொண்டு-செல்கிறவராய் - மூலவனை - இரட்சிப்பின் அவர்களின் மூலமாய்  
[G0071](#) [G3588](#) [G0747](#) [G3588](#) [G4991](#) [G0846](#) [G1223](#)
- παθιμάτων, τελεῶσα.  
பாடுகளினால் நிறைவாக்க  
[G3804](#) [G5048](#)

ஏனென்றால், தமக்காகவும் தம்மூலமாகவும் எல்லாவற்றையும் உண்டாக்கினவர், அநேக பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கும்போது அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துவது அவருக்கு ஏற்றதாக இருந்தது.

- 11 ὁ τε γὰρ ἀγαθός, καὶ οἱ  
எவரே -யும் ஏனெனில் பரிசுத்தமாக்குகிறவரும் மேலும் -  
[G3588](#) [G5037](#) [G1063](#) [G0037](#) [G2532](#) [G3588](#)
- ἀγαθόμενοι, ἔξ ἐνὸς πάντες; δὲ ἦν  
பரிசுத்தமாக்கப்படுகிறவர்களும் -இலிருந்து ஒன்றிலிருந்து எல்லோரும் மூலமாய் எந்த  
[G0037](#) [G1537](#) [G1520](#) [G3956](#) [G1223](#) [G3739](#)
- αἰτίαν, οὐκ ἐπασιχύνεται ἄδελφούς αὐτοὺς καλεῖν,  
காரணத்தினால் இல்லை வெட்கப்படுகிறார் சகோதரர்கள் அவர்களை அழைக்க  
[G0156](#) [G3756](#) [G1870](#) [G0080](#) [G0846](#) [G2564](#)

எப்படியென்றால், பரிசுத்தம் பண்ணுகிறவரும் பரிசுத்தம் பண்ணப்பட்டவர்களுமாகிய எல்லோரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதனால் அவர்களைச் சகோதரர்கள் என்று சொல்ல அவர் வெட்கப்படாமல்:

12	λέγων, சொல்கிறவராய் <a href="#">G3004</a>	Ἀπαγγεῶν அறிவிப்பேன் <a href="#">G0518</a>	τὸ - <a href="#">G3588</a>	ὄνομα நாமத்தை <a href="#">G3686</a>	σου உன்னுடைய <a href="#">G4771</a>	τοῖς - <a href="#">G3588</a>	ἀδελφοῖς சகோதரர்களுக்கு <a href="#">G0080</a>
	μου; என்னுடைய <a href="#">G1473</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	μέρῳ நடுவில் <a href="#">G3319</a>	ἐκκλησίας சபையின் <a href="#">G1577</a>	ἑστῆσαν துதிப்பேன் <a href="#">G5214</a>	σε. உன்னை <a href="#">G4771</a>	

உம்முடைய நாமத்தை என் சகோதரர்களுக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப்பாடுவேன் என்றும்;

13	καὶ மேலும் <a href="#">G2532</a>	πάλιν, மறும் <a href="#">G3825</a>	Ἐγὼ நான் <a href="#">G1473</a>	ἔσομαι இருப்பேன் <a href="#">G1510</a>	παροῦθὺς நம்பிக்கை-கொண்டவனாய் <a href="#">G3982</a>	ἐπ’ -மேல் <a href="#">G1909</a>	αὐτῷ. அவரிடம் <a href="#">G0846</a>	καὶ மேலும் <a href="#">G2532</a>		
	πάλιν, மறும் <a href="#">G3825</a>	Ἰδοὺ, இதோ <a href="#">G3708</a>	ἐγὼ, நான் <a href="#">G1473</a>	καὶ மேலும் <a href="#">G2532</a>	τὰ - <a href="#">G3588</a>	παιδεία பிள்ளைகள் <a href="#">G3813</a>	ἄ எவர்களை <a href="#">G3739</a>	μοι எனக்கு <a href="#">G1473</a>	ἔδωκεν கொடுத்தார் <a href="#">G1325</a>	ὁ - <a href="#">G3588</a>
	Θεός, தேவன் <a href="#">G2316</a>									

நான் அவரிடம் நம்பிக்கையாக இருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்.

14	ἐπεὶ ஆகவே <a href="#">G1893</a>	οὖν ஆனபடியால் <a href="#">G3767</a>	τὰ - <a href="#">G3588</a>	παιδεία பிள்ளைகள் <a href="#">G3813</a>	κεκοινώνηκεν பங்குகொண்டிருக்கின்றன <a href="#">G2841</a>	αἵματος இரத்தத்தில் <a href="#">G0129</a>	καὶ மேலும் <a href="#">G2532</a>		
	σαρκός மாம்சத்தில் <a href="#">G4561</a>	καὶ, -யும் <a href="#">G2532</a>	αὐτὸς அவரே <a href="#">G0846</a>	παρὰ அவ்வாறே <a href="#">G3898</a>	ἔσχευεν பங்குகொண்டார் <a href="#">G3348</a>	τῶν - <a href="#">G3588</a>	αὐτῶν, அவற்றின் <a href="#">G0846</a>	ἵνα -ஆக <a href="#">G2443</a>	
	διὰ மூலமாய் <a href="#">G1223</a>	τοῦ - <a href="#">G3588</a>	θανάτου, மரணத்தின் <a href="#">G2288</a>	καταργήσῃ அழிப்பார் <a href="#">G2673</a>	τὸν - <a href="#">G3588</a>	τὸ - <a href="#">G3588</a>	κράτος வல்லமையை <a href="#">G2904</a>	ἔχοντα உடையவனை <a href="#">G2192</a>	τοῦ - <a href="#">G3588</a>
	θανάτου, மரணத்தின் <a href="#">G2288</a>	τοῦτ’ அதாவது <a href="#">G3778</a>	ἔστιν, இருக்கிறது <a href="#">G1510</a>	τὸν - <a href="#">G3588</a>	διὰ பிசாசை <a href="#">G1228</a>				

எனவே, பிள்ளைகள் சரீரத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாக இருக்க, அவரும் அவர்களைப்போல சரீரத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிப்பதற்கும்,

15	καὶ மேலும் <a href="#">G2532</a>	ἀπαλλάξῃ, விடுவிப்பார் <a href="#">G0525</a>	τούτους இவர்களை <a href="#">G3778</a>	ῥοσὶ எவர்கள் <a href="#">G3745</a>	φύσιν பயத்தினால் <a href="#">G5401</a>	θανάτου, மரணத்தின் <a href="#">G2288</a>	διὰ மூலமாய் <a href="#">G1223</a>	παντὸς எல்லா <a href="#">G3956</a>
	τοῦ - <a href="#">G3588</a>	ζῆν, வாழ்க்கையின் <a href="#">G2198</a>	ἔνοχοι அடிமைகளாய் <a href="#">G1777</a>	ἦσαν இருந்தார்கள் <a href="#">G1510</a>	διουλείας. அடிமைத்தனத்தின் <a href="#">G1397</a>			

ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோரையும் விடுதலைபண்ணுவதற்கும் அப்படியானார்.

16 οὐ γὰρ δὴ τοὺς ἀγγέλους ἐπαλαμύβινεται, ἄλλα  
இல்லை ஏனெனில் நிச்சயமாய் எங்கும் தூதர்களை பற்றிக்கொள்வதில்லை ஆனால்  
[G3756](#) [G1063](#) [G1211](#) [G4226](#) [G0032](#) [G1949](#) [G0235](#)

σαῆρατος Ἄβραάμ ἐπαλαμύβινεται.  
வித்தின் ஆபிரகாமின் பற்றிக்கொள்கிறார்  
[G4690](#) [G0011](#) [G1949](#)

எனவே, அவர் தேவதூதர்களுக்கு உதவியாகக் கைகொடுக்காமல், ஆபிரகாமின் வம்சத்திற்கு உதவியாகக் கைகொடுத்தார்.

17 ὁθεν ὠφείλειν, κατὰ πάντα τοῖς ἁδελφοῖς  
ஆகவே கடமைப்பட்டவராய் -படி எல்லாவற்றிலும் - சகோதரர்களுக்கு  
[G3606](#) [G3784](#) [G2596](#) [G3956](#) [G3588](#) [G0080](#)

ὁμοιωθῆναι, ἵνα ἐλεῆμυον γένηται, καὶ πιστῶς,  
ஒப்பாக்கப்பட -ஆக இரக்கமுள்ளவராய் ஆவார் மேலும் விசுவாசமுள்ளவராய்  
[G3666](#) [G2443](#) [G1655](#) [G1096](#) [G2532](#) [G4103](#)

ἀρχιερέως τὰ παρὸς τὸν Θεόν, εἰς τὸ ἰδύσκεισθαι  
பிரதான-ஆசாரியன் - -க்கு - தேவனுக்கு -க்கு - பாவப்பரிகாரம்-செய்ய  
[G0749](#) [G3588](#) [G4314](#) [G3588](#) [G2316](#) [G1519](#) [G3588](#) [G2433](#)

τὰς ἀμαρτίας τοῦ λαοῦ;  
- பாவங்களை - குடிகளின்  
[G3588](#) [G0266](#) [G3588](#) [G2992](#)

அன்றியும், அவர் மக்களின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்காக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையும் உள்ள பிரதான ஆசாரியராக இருப்பதற்கு எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரர்களைப்போல மாறவேண்டியதாக இருந்தது.

18 ἐν ᾧ γὰρ πάρονθεν αὐτὸς, περὶ αὐτοῦ, δύνανται τοῖς  
-இல் எதில் ஏனெனில் பாடுபட்டார் அவரே சோதிக்கப்பட்டவராய் கூடியவராய் -  
[G1722](#) [G3739](#) [G1063](#) [G3958](#) [G0846](#) [G3985](#) [G1410](#) [G3588](#)

περὶ αὐτοῦ βροηθῆσα.  
சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவியாயிருக்க  
[G3985](#) [G0997](#)

எனவே, அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுகள்பட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராக இருக்கிறார்.